

# ஓர் விருந்து அல்லது சபாபதி

நான்காம் பாகம்

ராவ்பஹதூர்

ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்.,

அவர்களால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இயற்றப்பட்டது.

இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ்நூல்கள் :—

லீலாவதி - சுலோசனை, சாரங்கதரன், மகபதி, மனோஹரன், நற்குல  
தெய்வம், ஊர்வசியின் சாபம், இடைச்சுவல் இருபுறமும், என்ன நோர்  
திடினும், விஜயரங்கம், காதலர் கண்கள், பேயல்ல பெண் மணியோ  
தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்கு, சிம்ஹநாதன், விரும்பிய  
விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான  
சகோதரன், ரத்னாவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, பிரஹ்மசனங்கள், அம்  
லாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி  
இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம்,  
வள்ளி மணம், முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், புத்த அவதாரம்,  
விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி  
சுபத்திராரஜனா, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்  
கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து,  
மாணவிகாக்கினிதீரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை சப் அசிஸ்  
டென்ட் மாஜிஸ்டிரேட், சுருந்தலை, விக்கிரமோர்வசி, காள்பன் கள்ளத்  
தனம், இல்லறமும் துறவறமும், சபாபதி ஐமீன்தார், சபாபதி துவிபாஷி  
சபாபதி துணுக்குகள், தியின் சிறுதிவலை, சிவாலயங்கள், நாடக மேடை  
நினைவுகள், நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் நான் குற்றவாளி  
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, பலவகைப் பூங்கொத்து பிராம்  
மணனும் சூத்திரனும் சிவாலய உற்சவங்கள், சிவாலய சிலப்பங்கள், காலக்  
குறிப்புகள், 3 நகைச் சுவை நாடகங்கள், 9 குட்டி நாடகங்கள், குறமகள்,  
உத்தம பத்தினி, முதலியன.

இரண்டாம் பதிப்பு.

2.00

காபிரைட்]

1958

[விலை]

என் தந்தை தாயர்  
பம்மல் விஜயரங்க முதலியார்  
பம்மல் மாணிக்கவேலு அம்மாள்  
ஞாபகார்த்தமாக அச்சிடப் பட்டது.

# ஓர் விருந்து அல்லது ச பா ப தி

நான்காம் பாகம்

நாடக பாத்திரங்கள்

சபாபதி முதலியார்  
கிருஷ்ணசாமி

மிஸ்டர் Forty  
சபாபதி

கணேஷ் பிரசாத்  
ஷம்ஷுதீன் சர்யபு  
வெங்கடசாமி நாயுடு  
கோபாலகிருஷ்ண நாயுடு  
பஞ்சநாதம்  
கிருஷ்ணப்பராவ்  
முருகேசம்  
ராஜமாணிக்கம்

வெங்கடகிருஷ்ண பாகவதர்.... ஒரு வைணவகர்.

ஸ்ரீ ரங்காச்சாரி

சுவாமிநாத ஐயர்

பூசுப்பகான்

... கதாநாயகன்.

.. சபாபதி முதலியார் மைத்  
துனன்.

... சைதாப்பேட்டை கலெக்டர்,

.... சபாபதி முதலியார் வேலை  
யாள்.

சபாபதி முதலியார்  
நண்பர்கள்.

.... ஒரு வைத்தியர்.

... ஒரு வக்கீல்.

.... புகைப் படம் பிடிப்பவர்.

# SABAPATHY

## PART IV

OR

## AN ENTERTAINMENT

Scene—A well laid out garden with teapoys and chairs arranged for Evening Tea; a raised platform on one side; Sabapathy Mudaliar from the other side is receiving various guests as they enter. Krishnasawmy is standing by his side. The guests congratulate Sabapathy Mudaliar.

*Servant Sabapathy is standing near the refreshment table slyly tasting the refreshments.*

K. என்னு அத்தான்? திடீரென்று இந்த பார்டி (party) வைச்சிசினீங்க? காலமே இன்விடேஷன் வந்த போது தான் எனக்குத் தெரிஞ்சது; உடனே வந்தேன்.

S. M. அது ஒரு ரகசியம் அப்பேன். என்னை கவர்மெண்டிலே லெஜிஸ்லேடிவ் கௌன்சில் (Legislative Council) மெம்பராய் நாமினேட் (nominate) பண்ணுங்களை அதுக்கு யாரும் எனக்குப் பார்டி கொடுக்கலை,—பார்த்தேன், நானா ஒரு பார்டி ஏற்பாடு பண்ணிவிட்டேன்! இப்போ எல்லோரும் என்னென்குகிராடியுலேட் (congratulate) பண்ராங்க பார்!

K. அது ஒரு நல்ல யுக்திதான்!

*Enter Shams-ud-din Sahib.*

S. M. Hallo! Good evening Sahib.

Sh. Good Evening! I ispecial—congratulate you my friend—you joining me—Legislative Council—very ispecial thanks I give for invitation.

S. M. How is business Sahib?

Sh. What business—no business—all sleeping business.

S. M. Very good—please go and sit down.

K. (after Sahib has moved away) யார் அத்தான் அது?

S. M. எனக்குத் தெரியாதப்பேன்.

K. என்னமோ தெரிஞ்சவராட்டம் business எல்லா விசாரிச்சைங்களே?

S. M. ஒரு உடீஸ் உட்டு பாத்தேன். வேறெ என்ன டே ரது? என்னுப்பேன்—இன்னும் கலெக்டர் வரலே?

K. He will positively come! You see he has to come a long distance.

*Enter Venkatasawmy Naidu.*

S. M. வாங்க நாயுடு! என்ன நாயுடுகாரு.—Indian Dress வேந்தைங்களே!

V. N. லேது! மீ கார்ட்லோ ஆர். எஸ். வி. பி. அனி ராசியுடன் டிந்தே அனி ஈ டிரெஸ்லோ ஒஸ்தினி.

S. M. ஆர். எஸ். வி. பி. இண்ணு என்னு அர்த்தம்?

V. N. ரசம்—சாம்பார்—வடை—பாயசம்—அனி தலுக் கொண்டினி.

S. M. ரொம்ப புத்திசாலி—நாயுடுகாரு—தீனிகிதா இங்கிலீஷ் சதுவவலே அனேதி. ஆர். எஸ். வி. பி. அண்டே Refreshments served very punctually அனி அர்த்தம் மீரு அடல் போய்கூர்சண்டி, வஸ்தானு.

K. என்னு அத்தான்? R. S. V. P. இண்ணு அப்படியா அர்த்தம்? reply if you please இண்ணு அர்த்தம் இண்ணு சொல்ராங்களே.

S. M. அதெல்லாம் முன்னே அர்த்தம், இப்போ அந்த அர்த்தம் எல்லாம் மாறிப் போச்சு.—அடே சபாபதி! இங்கே வாடா!

*சபாபதி அருகில் வருகிறான்.*

S. M. என்னடா செய்யரே அங்கே?

ச. காபி எல்லாம் சரியா இருக்குதா இண்ணு பார்த்தேம் பா!

S. M. Stupid goose! என்னு ஒதேகிதே கேக்குதா என்னு? இப்போ இண்ணும் தொடக்கடாது! நீ கடைசியிலே மீந்தா என்னமானு சாப்பிடு.

ச. அப்படித் தாம்பா போனதடவெ கூடச் சொன்னே—ஒன் சிநேகிதருங்க இண்ணும் மீரவைக்கமாட்டாங்கப்பர்!

S. M. அதெல்லாம் ஒதவாது—இண்ணும் தொடராதே இப்போ. அதிருக்கட்டும், இப்போ கலெக்டர் வரு

வாரு சிக்கிரம் அவர் எதிருக்க—உன்னோட இங்கிலீஷ் தான் பேசுவேன் தெரியுமா ?

க. எனக்கு இங்கிலீஷ் தெரியாதே அப்பா.

S. M. அதெல்லாம் கஷ்டம் இல்லெடா—நான் வந்து Boy இண்ணு கூப்பிடுவேன். நீ சார் இண்ணு சொல்லணும்—அவ்வளவு தான்.

ச. ரொம்ப சுலபம்பா இந்த இங்கிலீஷ்!—நீ பாய்—நான் சார்—அவ்வளவு தானே.

S. M. நான் பாய் ! நீசார் ஆ ! என்னடா அது ?

ச. அதாம்பா, நீ பாய் இண்ணு கூப்பிட்டா நான் சார் இண்ணு சொல்லணும்.

S. M. அப்படி சொல்ரையோ ? அதுவும் சரிதான்—என்னுப் பேன் இந்த கலெக்டர் இன்னும் வரலெ ! அதுக் கோசரம் நம்ப guestsகளே காக்க வைக்கிறது தப்பு—Gentlemen, you will kindly have some tea. (guests begin to partake of refreshments)

K. அத்தான், அதோ கலெக்டர் வர்ராப்போலே இருக்குது. நான் அப்புறம் வருகிறேன் (exit)

S. M. Yes Yes ! அடே ! சபாபதி—நீ தூரமாயிரு.

*Enter Mr. Forty, Collector of Saidapet.*

F. Hullo ! Sabapathy, How do you do ?

S. M. I do very well, Your Honour.

F. Well Sabapathy—I see you have been nominated a member of the Legislative Council. Let me congratulate you ! I wish you more honours in the future.

S. M. All your Honour's favour.

F. I say Sabapathy, I am sorry I am late ; I had a small accident in the way. The fan belt of my car broke and I had to look to it.

S. M. I am glad your honour—I mean—What I mean is, that I am glad that the fan belt broke and—not your honour.

F. By the bye, have you ever had an accident with your car ?

S. M. Only yesterday I escaped a very serious accident, your honour.

F. How ? How ?

S. M. Yesterday I passed the Theatre road in my car this morning when I was walking that side, I found the workmen digging a big pit there; if only they had dug it yesterday my car might have fallen into it.

F. Oh yes ! That is a lucky thing indeed ! By the by I saw the other day that you have gone in for a new car. What make is it ?

S. M. I have gone for the latest dodge, your honour.

F. Is it better than your old Humber ?

S. M. Yes your honour, I find one great advantage in this.

F. What is it ?

S. M. It has no disadvantage.

F. I see !—By the bye, I am keeping you from your other guests—What is going on now ?

S. M. The first item of the programme.

F. First item of the programme—What is it ?

S. M. I beg your honour's pardon. By first item of the programme, I mean refreshments. I call it the first item of the programme, because unless we give refreshments, very few people attend these parties. Will your honour have some light refreshments ?

F. I do not mind.

S. M. English or Indian refreshments ?

F. Let me have some Indian refreshments. I have had enough of the other.

S. M. English refreshment also, very good, your honour; They are specially prepared by Messrs. Clearance & Co., who are the best loafers in Madras. They got a certificate in the last Exhibition.

F. Loafers ?—A certificate for what did you say ?

S. M. For the best loaves for bread made in the Presidency. Will your honour taste some of them ?

F. No, no, let me have some Indian Refreshments.

S. M. Yes your Honour. (orders Sabapathy, who brings in a tray of Indian refreshments and places same on a teapoy in front of Mr. Forty.)

F. I say, Sabapathy. You must teach me how to take them.

S. M. This is a sweet preparation. We Indians take it either with the hand or a spoon.

F. I prefer to take it with a spoon (does so) What is this called?

S. M. We call it sojji.

F. What is this made of?

S. M. It is chiefly made of—half bread flower.

F. Half bread flower? Never heard of it. What kind of flour is it?

S. M. No flower—It is a kind of grain called in Tamil அரைரொட்டி மாவு—which I translate as half bread flower.

F. What is this?

S. M. This is payasam.

F. Poison! What?

S. M. No poison, but payasam. Your honour will kindly take a little.

F. (Does so) It is too sweet for me. It is also hot. In this hot weather I prefer to take a cool drink. Can you get me an iced punch?

S. M. Yes your honour. Will your honour kindly partake of this chair?

F. Rather a tall order! I will sit on it, if you don't mind it. (takes a chair)

S. M. அடே! சபாபதி!—சபாபதி!—(calls loudly, Sabapathy slowly approaches him).

ச. வாடா இப்படி நான் கூப்பிடரது கேக்கலே உனக்கு? இல்லெப்பா! நீ பாய் இண்ணு கூப்பிடலெடு அப்பா!

S. M. எல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போயி கொஞ்சம் சுவை ஐஸ்போட்டு கொண்டுவா.

ச. என்னுப்பா அது! அது என்னுத்துக்கப்பா? நான் யிருக்காது அப்பா!



S. M. அடெ ! குறுக்க பேசுனு உன்னை கொண்ணுபோடு வேன் ! சொன்னபடி செய்.

ச. என்னுத்துக்கப்பா அது ?

S. M. தொரே அது தான் ஒணும் இன்று.

ச. சரி—எனக் கென்னு கொண்டாரென் (goes out)

F. I say Sabapathy, you must kindly excuse my putting you this question. What is this medal you are wearing ?

S. M. This medal was given for the best cotton grown in Tinnevely District.

F. I see ! I had no idea that you had any lands in the Tinnevely District.

S. M. I have no lands, but my father-in-law has; he was given this medal at the last exhibition; and he gave it to my family, and my family gave it to me.

F. Your family ! What do you mean ?

S. M. I beg your honour's pardon; whenever we Hindus say family, we always mean 'wife'.

F. I see.

S. M. And there is a reason for it, your honour ?

F. What is it ?

S. M. You see, unless one has a wife, how can he have a family ?

F. Oh ! yes ! There is something to be said about it. (Re-enter Sabapathy with a glass containing cotton in ice.)

ச. இந்தாப்பா.

S. M. ஏண்டா தட்டிலே வைச்சி கொண்டார்லே கழுதே ! (taking the tumbler from him) இதென்னடா இது ?

ச. பஞ்சு கொண்டு வரச் சொன்னையேப்பா ! அப்பவே நான சொல்லே அது நண்ணு யிருக்கா துண்ணு ! அத்தெ பென்ன மா அப்பா திண்ணுவாரு தொரே ?

F. What is the matter Sabapathi ?

M. My boy made a slight mistake.

F. What did he do ?

Sa. He has brought some பஞ்சு.

- F. You mean cotton!—That is funny! Probably he does not understand English. Write it in a bit of paper and send for it.
- S. M. Even then, he will make some mistake or other. He has got a special capacity for making mistakes.
- F. Oh no; there can be no mistake this time. You write a chit and send it.
- S. M. (Writes a chit)—Pleases send Punch per bearer, urgently—இத்தெ எடுத்துக்குனுபோயி மச்சான் கிட்ட காம்பிச்சி இத்தெ வாங்குகிணுவா. (Sabapathy goes).
- F. (In the meanwhile) Sabapathy I should like to be introduced to some of your friends here.
- S. M. Yes, your honour! (brings the guests and introduces them) Allow me to introduce my friend Mr. Srirangchari. He performs—throat operations beautifully—in fact, I may say without boasting, that he is the best cut throat in Madras, in the whole Presidency even.
- F. How do you do: Doctor, you do not mind our Mudaliar's funny introduction.
- Dr. S. I don't! We all know him so well.
- S. M. This is Mr. Swaminatha Iyer, High Court Vakil.
- F. Glad to meet you, Swaminatha Iyer. Where do you practice chiefly?
- S. M. Every where! He is full of practices-especially criminal. Where ever you hear of a crime committed, you will find him there. This is my friend Mr. Ganesh Prasadh, the best interrupter in the High Court! He interrupts beautifully, they say.
- F. (After he has shaken hands and goes away) I say Sabapathy. What caste is he? What does Prasadh mean?
- S. M. I don't know exactly. Ganesh Prasadth! Prasadh is prasadham. Probaly it means one who takes Prasadham like Ganesha. If only your honour sees him taking refreshments, your honour will agree with me in thinking that his parents have given him the proper name.

*Re-enter Sabapathy with 'Punch' paper,*

S. M. Did I not tell your honour that this chap will make a mistake ?

F. What is the matter ? Hulloo ! He has brought Punch paper ! that beats me ! I did not think of it. Does not matter. Get me some iced soda please.

S. M. Yes your honour! அடே சபாபதி ! ice soda கொண்டு வா. பத்திரம் தட்டிலைவாச்சி கொண்டு வா, மறந்து பூடாதே நான் சொன்னதே ! (Sabapathy goes).

F. I say, who is that gentleman with the laced shawl?

S. M. That is Mr. Tirunavukkarasu Mudaliar, a big Tamil compositor. He does not know English that is the reason why I don't want to introduce him.

F. Tamil compositor ?

S. M. Yes, your honour. He would compose, hundred Tamil poems in one hour, if required.

F. You mean he is a poet—I say, the gentleman by his side, is he not Venkatasawmy the big merchant ?

S. M. Yes, he was a big merchant before, now he has become a contractor. I don't want to introduce him to your honour.

F. Why ? What is the matter ? What is wrong in a man doing contract business ?

S. M. No. Contract business / He only contracts debts now.

F. I see ! By the bye, how is your father-in-law Sabapathi ?

S. M. He is still suffering from his old complaint—liabilities.

F. You mean diabetès.

S. M. Yes your Honour. Some how or other I confuse these words.

F. You may be right. One leads to the other occasionally.

(Sabapathi brings some iced soda water in a tray.)

ச. இந்தாப்பா (Sabapathy Mudaliar gives it to Mr. Forty who sips it slowly.)

F. Well, what is the next item in the programme ?

S. M. The next item in the programme, is group photo-taking-I hope your Honour has no objection to it.

F. (Aside) I hate it !-Oh ! No objection—Oh ! But tell the photographer that he must get through it in two minutes.

S. M. He will do it in one minute, your honour-Mr Yusuf Khan, in one minute you must take all of us. Please hurry up (Yusuf Khan arranges the group quickly and sets the camera).

Y. K. Gentlemen ! All please istop talking-When I say isteady-all be isteady.

(adjusts the focus)

Y. K. All !-isteady, please (they all laugh). No, No, that will not do—once again please (all sit silent Yusuf Khan clicks the camera) Thank you ! (They all disperse).

F. Thank God, the bother is over.

Y. K. (Excitedly to Sabapathy Mudaliar) Array ! Mudaliar Sahib, I forgot one ismall thing.

S. M. What is it ?

Y.K. (Aside) I forget to put islide!-Mudaliar! What to do?

S. M. Does not matter ! Only keep quiet—Nobody would know ! (Looking at a paper in his hands) The next item is Harmonium by Mohin Chander Tagore—Your honour will kindly excuse my not having printed the programme. I sent it for print, but yesterday evening the printer returned it, saying that two of his printers are suffering from pneumatic fever, and hence that he could not print it.

F. Oh ! that does not matter—Well, let us see how the Bengalee gentleman plays on the harmonium. (a South Indian Pillai plays a tune on the harmonium) Hallo Sabapathy ! This is not a Bengalee. Surely he is a southerner.

S. M. Yes, your honour.

F. But I thought that you said "Harmonium by Mohin Chander Tagore" or some thing like that?

S. M. Yes your honour, the Harmonium on which he is playing was made by Mohin Chander Tagore.

F. Oh! That is what you meant! I see.

S. M. How does your honour like the music?

F. If you want me to be plain Sabapathy, I must tell you that I do not like it at all; it bores me.

S. M. I am glad we both agree your honour, that is exactly what I feel when I hear some English music. Sometimes when a band plays, I call it—earboring ceremony.

F. Ah Ah! Ear-boring ceremony is a funny expression. But I am glad you are plain-spoken.

S. M. I am always so, your honour. I will stop this music, and go to the next item. (to the musician) வாசிச்சது போதுமா? (Next item in the programme, is "The Mathematical Prodigy — Gopalaktishna Naidu, எழுந்தகயா சிக்குரம்.")

F. What is the matter with him! He seems to limp.

S. M. Yes your honour, he is suffering from Hypnotism.

F. Hypnotism! What do you mean?

S. M. He has got pain in the hip.

F. Oh! I see! What does the gentleman do?

S. M. Now, your honour, give him any question in arithmetic, Youkiled, allzebra (Euclid, Algebra). He will answer in half a minute. You give him any question in square root, cube root, or any root, he will polish it off in half a minute.

F. I will give him a question in multiplication. Please multiply (writing in a piece paper) 567, 928 by 160, 727.

G. N. 180 521.

F. What! 180521. That cannot be correct. Let me work it out (working).

- S. M. Your honour need not trouble yourself. I can tell you it is wrong.
- F. Hullo! I thought you said that he would give the answer in half a minute.
- S. M. Yes I did, but I never told your honour that he would give the correct answer. As a matter of fact you put him any question he will always give the wrong answer. Just see your honour. Multiply 5 by 9.
- G. N. Fourteen!
- S. M. Your honour sees, Quite wrong!
- F. (Laughing) That is why you call him a mathematical prodigy!
- S. M. Yes your honour. This friend was my class mate, your honour.
- F. Were you good at mathematics yourself?
- S. M. No your honour. I must say that once I got a zebra in arithmetic.
- F. Algebra in arithmetic! What do you mean?
- S. M. No, Algebra! I got—what you call—cipher.
- F. You mean zero.
- S. M. Exactly—Shall we go to the next item your honour
- F. Yes, please do, we have had enough of this.
- S. M. Next item—-a Tamil song-duet. By Panchanad and Kittappa Row.
- F. What! punch your head and kick up a row! Did you say?
- S. M. Panchanad and Kittappa Row. That is the name of these two gentleman. I must tell your honour one of them has got a—water defect.
- F. Water defect! I do not understand.
- S. M. Water defect.—what we call ஜலதேதாஷம் in Tamil.
- F. You mean cold—
- S. M. Yes, your honour.
- F. Well go-on-It does not matter. I don't understand Tamil.

S. M. I will translate it your honour, word by word  
(The songsters sing எண்ணுத எண்ண மெல்லாம்  
எண்ணி எண்ணி ஏழைநெஞ்சம்.

புண்ணுகச் செய்தததுவும் போதும் பராபரமே'')

F. Now for the Translation.

S. M. ஐயா, கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுங்க.

Song. எண்ணுத எண்ணமெல்லாம்—

S. M. Think ஆத thought எல்லாம்.

Song. எண்ணி எண்ணி.

S. M. Thinky Thinky !

Song. ஏழைநெஞ்சம்.

S. M. Poor mind.

Song. புண்ணுகச் செய்ததுவும்.

S. M. Making itches.

Song. போதும் பரா பரமே.

S. M. Quite sufficient ! Oh. Parabara !—That is all.

F. Well ! I am afraid your translation has not made me wiser.

S. M. I quite agree your honour. I hate these translations—they never make me wiser—The next item in the programme, is Vina by the notorious Vengada Krishna Baghavathar.

F. Oh yes ! I know the man. I like his music—But Sabapathy why do you call him notorious ?

S. M. Yes your honour ! He is a name gone man. His name is known right through the Presidency.

F. You mean famous ?

S. M. Exactly your honour.

F. Then you must not say—notorious. Notorious has a bad idea behind it.

S. M. Thank your honour ! Hereafter I will remember it. Whenever, anybody uses the word notorious hereafter, I will always remember—Your honour !

F. Well—Let us have the Vina. (The Baghavathar plays on the Vina for two minutes.)

S. M. The next item is a German Song.

- F. A German Song ! Who the devil is going to sing it.
- S. M. Nobody, your honour—it is omitted by special request.
- F. That beats me ! Then why mention it ?
- S. M. It is this way, your honour, I was told that your honour hates every thing German. So out of deference to your honour I specially omitted it
- F. Then, why mention it at all ?
- S. M. Unless I mentioned it, how is your honour to know, that it has been omitted ? your honour sees.
- F. Yes ! I see.
- S. M. Instead of that—I have put in Shakespeare's soli—loquy by Hamlet.
- F. That is right—I like Shakespeare immensely you know ! By the bye, Sabapathy, you must call it Hamlet's soliloquy by Shakespeare.
- S. M. I thought Shakespeare wrote it ?
- F. Yes, Shakespeare wrote it—for Hamlet.
- S. M. Why ? Did not Hamlet know to make a soliloquy ?
- F. Good God ! He did nothing but that—but Shakespeare wrote it.
- S. M. Probably he was Hamlet's friend. Funny chap this Shakespeare ! I see that is the reason why my teacher once told me that we know really so little about this Shakespeare.
- F. Now let us have this soliloquy.
- S. M. Yes your honour—Now Murugesan, begin—In what ragam does your honour want it sung ?
- F. Sung ! I thought it was going to be recited,
- S. M. Yes your honour, but our Indian actors all sing our soliloquies.
- F. Well, go on—Any music you please.
- Muru. (Sings.) "To be or not to be" etc. (in Thodi ragam)
- S. M. How does your honour like it ?
- F. Well—It is at least a very original idea !



S. M. My own idea your honour !

F. You are always original Sabapathy.

S. M. Let me introduce to your honour my young friend —Murugesam—come here. This is Mr. Murugesam, student Christian College—my cousin your honour—a very troublesome young boy.

F. Well—He has not given me any trouble.

S. M. He does not give any trouble to anybody at all-He takes a lot of trouble.

F. Oh ! I see—Any thing more Sabapathy. I am afraid it is getting late for me.

S. M. Only one more item-That is a dance by Rangamanickam.

F. A dance ! I should like to see it so much-Eh ! But I thought you said that you were anti-nautch ?

S. M. Yes your honour. I am for aunt-nautch ! but this dance is by a Gentleman-lady. he is a member of the Suguna Vilasa Sabha, your honour.

(Rangamanickam dances)

F. Sabapathy I must say that I like the dance very much—I should like to congratulate the young lady-I mean the young gentleman-it is getting late for me Sabapathy I must be going. (rising)

S. M. One minute your honour, last item of the programme, my speech of thanks.

F. Yes, come along please, only please be brief.

S. M. Hullo ! (Searching in his pocket) அடே சபாபதி எங்கேடா அந்த காசிதம் காலமெதபாஸ்கே வந்துதே? ஜேபியிலே வைக்கச் சொன்னேனே?

மறந்து பூட்டேயும்பா. மேஜைமேலே இருக்குதம்பா இதோ. போயி் கொண்டாடேன். (runs out.)

F. What is the matter Sabapathy ?

S. M. Some thing wrong with my speech !

F. What is the matter with it ?

S. M. My servant has left it on my office table instead of putting it in my pocket.

F. I thought you were going to make a speech, Sabapathy.

S. M. I can your honour, but these newspaper reporters always trouble me to write it down so that it is easy for them to print it. Here it comes.  
(சபாபதி comes running and hands certain papers.)

ச. இத்தா ப்பா.

S. M. (reads) Gentlemen in conclusin, I beg to thank you all for your kind presence this evening—no—no. This is the last page! அடே கழுதை என்னடா காகிதத்தை யெல்லாம் கலைச்சுட்டையே—Oh! Here is the first page. (reads again). Ladies, and Gentlemen—If there are no ladies, say simply gentlemen—I beg to thank you all for the very great honour, you have done me in responding to my invitation for this party this evening. Incidentally I should like to thank the Government for the honour they have done me in selecting me to the Legislative Council, I am not unmindful of the great and responsible duties that have devolve upon me, as so ably and clearly explained by that great patriot and countrymen of ours Mr. Gokhale—here read from the book I sent you yesterday, page 63 lines 25 to 30. I am thankful to God for thus giving me an opportunity to assist our benign British government—here there would be cheers from the audience and you may take a sip of Lemonade or your favourite drink time piece soda—no—lime juice soda—Hulloa! the next page is missing your honour!

F. I am not sorry for it.

S. M. Then I will read the last page, your honour. In conclusin gentlemen, I thank you all—no no I have read that before, so no necessity to read it again—that is all your honour.

F. Thanks. Good bye Sabapathy, in a way I like these parties very much.

- S. M. Yes, your honour one great advantage is that here is no difference at all. No Hindu, no mussalman, no judge, no vakil, no superior, no inferior—all are men.
- F. Sabapathy, it is very late for me. I must be going.
- S. M. Thank your honour very much, for your being present this evening.
- F. Oh! Let me thank you for giving me an opportunity to spend a very pleasant evening; your company always makes me feel younger. But Sabapathy, now that you are entering the Legislative Council, may I as a friend, Offer you a little advice?
- S. M. Yes, your honour.
- F. Then—never read a written speech there—otherwise you would be making some mistakes as you did just now.
- S. M. Thank your honour. I did not make any mistakes at all—All mistakes were made by my friend Adishesu who wrote this speech for me. Does your honour know Adishesu?
- F. I am afraid, no.
- S. M. He is the gentlemen in Madras who writes speeches for several members of the Legislative Council.
- F. I see—still I wish you would follow my advice.
- S. M. Yes your honour, on second thought, I think your honour is right. I will do so your honour. I will also tell my friends of the Legistative Council to follow your honour's advice.
- F. Well.—That is right.—Good night, Sabapathy, thank you for a very pleasant evening.
- S. M. Good night to your honour!

(Curtain)

---

சபாபதி சங்கீதம் கற்றது.

ஒரு துணுக்கு

நாடகபாத்திரங்கள்:—சபாபதி முதலியார், சபாபதி, கிருஷ்ண சாமி முதலியார்.

இடம்:—A room in Sabapathy Mudaliar's house  
Enter Sabapathi Mudaliar.

S. M. What is this வவுத்தெரிச்சல்! I must learn this, இல் லாப் போன all useless. ஒண்ணும் பிரயோஜன மில்லை. மச்சான் பாடரான், எனக்குப் பாடத்தெரி யாதுண்ண, அவமான case ஆயிருக்குது!—அடே சபாபதி!

Enter Sabapathi.

ச. ஏம் பா.

S. M. அடே சபாபதி, இந்தப்பக்கம் கதவண்டை நிண்ணுக் கினு ஓர்த்தரையும் உள்ளே உடராதே, யாரானாவந்தா அய்யா ரொம்ப வேலையாயிருக்கிறார், இண்ணு சொல்லி விடு—போ.

(Exit Sabapathi)

S. M. (Begins singing) அங்கிங்கெனாதபடி—

Re-enter சபாபதி

ச. ஏம் பா, என்ன வேலையாயிருக்கிறார் இண்ணுகேட்டா என்ன சொல்ரது? அத்தே சொல்லலையே யப்பா.

S. M. அதெல்லாம் உனக்கென்ன? அது ரகசியம், ஒருத்தருக் கும் சொல்லக்கூடாது, போ.

ச. எனக்கு மாத்திரம் சொல்லிடு அப்பா, நானு ஒருத்த ருக்கும் சொல்லமாட்டேன்.

S. M. Damn it! உனக்குக்கூட சொல்லக் கூடாது போ.

(Exit Sabapathi)

S. M. (Begins singing) அங்கிங்கெனாதபடி—

ச. ஏன்! (from within)

Re-enter Sabapathi.

என்னே கூப்படையா யப்பா?

S. M. நான் கூட்டலையே.

ச. என்னமோ கூச்சல் கேட்டது—நீ கூப்படையாங் காட் டிக்கினு நினைச்சிக்கினே.

S. M. Nonsense, போ வெளியே!

ச. இல்லே யப்பா, நீ கோவிச்சிக்காதே, ஒரு சந்தேகம் கேட்டுக்கினு போலாம்னு வந்தேன்.

S. M. என்னடா அது சந்தேகம்?

ச. யாரானாவந்தாதான் நீ வேலையாயிருக்கிரே இண்ணு சொல்லணும், யாரும் வராப்போனா என்னசெய்யரது? அத்தே மாத்திரம் சொல்லிடப்பா.

S. M. என்டா மடையா! இது கூடவா நான் சொல்லணும், யாரும் வராப்போனா நல்லதாச்சு.

ச. யாரும் வராப்போனா நல்லதாச்சோ, சரி, (போகிறான்)  
S. M. (பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாதபடி—

சபாபதி மறுபடி வருகிறான்.

ச. நல்லதாச்சப்பா, நல்லதாச்சப்பா!

S. M. என்னுதுடா அது? என்னு நல்லதாச்ச?

ச. நீதாம்பா சொன்னே; யாரும் வராப்போனா நல்லதாச்சிண்ணு. ஓர்த்தரும் வல்லெ அப்பா, ரொம்ப நல்லதாச்ச!

S. M. ஏண்டா Idiot! அத்தே சொல்லரத்துக்கா வந்தே இங்கே? இன்னொருதரம் இந்தபக்கம் வந்தேண்ணு உன் மண்டபே ஓடச்சுடுவேன் போ. (சபாபதி போகிறான்.)

S. M. (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி—

வேறுவழியாக சபாபதி மறுபடி வருகிறான்.

ஏண்டா! தடிக்கமுதை!—

ச. என்னுப்பா சும்மா கோவிச்சிக்ரே! அந்தபக்கம்தானே வரக் கூடாது இண்ணே, இந்தபக்கங்கூடமா வரக் கூடாது இண்ணே?

S. M. என்னு regular idiot ஆயிருக்கிறான்! இவனைக் கட்டிக்கிணு அழவேண்டியதாயிருக்கிறது. என்னுத்துக்குடா வந்தே இங்கே?

ச. (Smiling) இல்லேப்பா, உன் ரகசியம் கண்டு புடிச்சுட்டேம்பா—நீ பாட்டு பாடரேயப்பா.

S. M. இருந்தா என்னடா? போ! உன்வேலையை பார்! (சபாபதி போகிறான்.)

(பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாதபடி—

சபாபதி மறுபடி வருகிறான்.

ச. (crying) எம் மண்டபே ஒணும்ணு ஓடச் சூடப்பா! என்னுலே வெளியிலே யிருக்க முடியலே யப்பா!

S. M. ஏண்டா?

ச. நீ பாடரத்தே கேட்டா எனக்குகூட கொஞ்சம் பாட்டு வருதப்பா.

S. M. கொஞ்சம் பாட்டு வரதாவது! போயா beggar வெளியே. (அவனை வெளியேதள்ளி கதவைசாத்துகிறார்.)

(பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி—

ச. (Sings outside) அங்கிங்கெனாதபடி—

S. M. (Opens the door and drags Sabapathi by the ear) ஏண்டா,—என்னு செய்யரே வெளியே?

நா மின்னையே சொன்னனே யப்பா. நீ பாடரத்தே கேட்டு எனக்குகூட கொஞ்ச பாட்டு வந்தது, பாடனேயப்பா.

S. M. இன்னொரு தரம் நீபாடனையா, உன்னே ஒத ஒதணு ஒதச்சி, அறை அறை இண்ணு அறைஞ்சி, குட்டு குட்டுண்ணு குட்டி, கும்பு கும்புண்ணு கும்மி dismiss பண்ணிடுவேன்.

ச. என்னே ஒதே ஒதெண்ணு ஒதச்சி, அறை அறை இண்ணு அறைஞ்சி; குட்டு குட்டுண்ணு குட்டி, கும்பு கும்புண்ணு கும்மி, dismiss பண்ணிவிடுவெயல்வா !

S. M. ஆமாம் ! (அவனை வெளியே தள்ளிக் கதவைத் தாள் இட்டு பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனுடடி—

ச. (கதவை தபதபவென்று தட்டுகிறான்) அப்பா! அப்பா!

S. M. What a nuisance! என்னடா அது (opens the door)

ச. நான் இங்கிருந்தே சொல்றேயப்பா, உன்னே வந்தா தான் மண்டியே ஓடச்சுடு வேண்ணையா. ரொம்ப அவசரமான சாமசாரம் அப்பா.

S. M. என்னடா அவ்வளவு அவசரமான சமாசாரம் ? உன்னே வந்து சொல்.

சபாபதி உன்னே வருகிறான்.

ச. நீ தப்பா ஒண்ணு நெனச்சிக்காதே அப்பா. இப்பவே சொல்லிட்டே, அப்பரம் என்மேல் கோவிச்சிக்காதே.

S. M. என்னடா அது ? சீக்கிரம் சொல்.

ச. நம்ப வண்ணு வந்திருக்கிறான் அப்பா—வாஸ்த்தவமா வந்திருக்கிறான் அப்பா.

S. M. எண்டா ! அதனப்பிரசங்கி— (அவனை அடிக்கிறார்)

ச. (Crying) இதுக்குதாம்பா அப்பவே சொன்னே ! என்னையேம்பா சும்மா அடிக்கிரே ? நான் அப்பவே தப்பா நீ நெனச்சிக்கக் கூடாது இண்ணு சொன்னேனா யில்லையா ? நான் என்ன உன்பாட்டே கேட்டு வண்ணு வந்தாண்ணு சொன்னேனோ ? வண்ணுன் சவவே கொடுக்க வந்தாண்ணு சொன்னே, சும்மா என்னே அனியாயமா அடிச்சையா, உனக்கு பாட்டே வராதுபோ !

S. M. இல்லே, இல்லே போ, நீ நல்லவந்தான் போ. உன்னே நான் அடிக்கலே போ.

ச. ஆ ! அப்படி என்னே சமாதானப்படுத்தினோயின்னு உனக்கு பாட்டு சீக்கிரம் வரும். அப்பா, நான் ஒது யுத்தி சொல்லித்தரேன். இப்படி யெல்லாம் பாட்டு வராதப்பா உனக்கு. ஒரு அமோனியாபெட்டி வாங்கி வச்சிக்கோ அப்பதாம்வரும்.

S. M. அதென்னடா அது ? அமோனியாபெட்டி என்னடா அது ?

ச. Shopலே விக்குது அப்பா அமோனியா பெட்டி.

S. M. ஒ அதுவா ? Alright. அப்படியே செய்ரேன்.

(Takes out his pocket book and writes a memo).  
 "Please send per bearer a box of Ammonia in my account." அடே, எதிர் ஷாப்லேபோய் வாங்கியாடா இதே. ஜாக்கிரதையா தூக்கிக்கினுவா.

(சபாபதி போகிறான்.)

இந்த வாத்தியப்பெட்டி வர்ரவரைக்கும் சும்மாபாடி கினு இருப்போம்.

(பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி—

சபாபதி மறுபடியும் வருகிறான்.

ச. (Brings a bottle of Ammonia) ஏம்பா? நீ என்னுப்பா எழுதனே? நான் அமோனியாப் பெட்டி கேட்டாக் கா, இத்தே கொடுத்தாம்பா அந்த கழுத மகன்!

S. M. என்னடா! இந்தமருந்தே வாங்கி யாந்தயே?

ச. இதாம் எழுதினாரு இண்ணு சொன்னான். இல்லை ஐயா, வாத்தியப் பெட்டி ஒணும்ணு சொன்னே. போடா, உனக்கு ஒண்ணும் தெரியாது, இண்ணு என்னை கல்தா கொடுத்தனுப்பிச்சான்.

S. M. போடாப்போவது. இது வாணம்னா சொல்லி திருப்பி கொடுத்தாட்டு வந்தாடு.

ச. என்னாத்தேயப்பா திருப்பி கொடுக்கரது? மருந்தையா கல்தா வையா?

S. M. (சபாபதிக்கு ஒரு கல்தா கொடுக்க அவன் கூச்சலிட்டுக் கொண்டே போகிறான்.)

அப்பா, இனி மேல வரமாட்டான்! (பாட ஆரம்பிக்குறார்.) அங்கிங்கெனாதபடி—

கிருஷ்ணசாமி முதலியார் வருகிறார். அவர் பின்னால் சபாபதி மறுபடி வருகிறான்.

கி. என்ன அத்தான், காபுரா பண்ணிகினு இருக்கிறீங்கள்?

S. M. வா அப்பேன் வா!—வேறெண்ணுமில்லே, இந்த fellow பாட்டு கத்துகோணுமிண்ண, அதுக்கோசரம் அவனுக்கு பாட்டு கத்து கொடுத்துகினு இருக்கிறேன்.

கி. சபாபதியா பாட்டுகத்துகினு மிண்ண? ஏண்டா, என்ன கத்துகினே? பாடு கேப்போம்.

S. M. பாட்ரா! (சபாபதிக்கு கண் அடிக்கிறார்.)

ச. (பாடுகிறான்.) அங்கிங்கெனாதபடி— அவ்வளவுதாம் பாட்டுகத்து கொடுத்தாருங்கோ.

கி. அவ்வளவு போதும் இண்ணைக்கி, சாப்பாட்டுக்கு நாழி ஆச்சி! வாங்கபோகலாம். (எல்லோரும் போகிறார்கள்)

காட்சி முடிகிறது.